



பிரெஸ்கொட் நகரம்

www.prescott.ca

P இந்தப் பிரெஸ்கொட் நகரம் 200 வருடங்களுக்கும் அதிகமான பழமை வாய்ந்த பெருமைபெற்ற நகரமாகும். இங்குள்ள "துறைமுக நகரம்" வெலிங்டன் துறை(Fort Wellington), ஸான்ட்ரா எஸ். லோன் துறைமுகம் மற்றும் மரீனா (Sandra S. Lawn Harbour and Marina) ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது. இது சென்ற லோரன்ஸ் நதிக்கரையில் படகோட்டத்துக்கு மிகச்சிறந்த ஒரு இடம் எனக் கருதப்படுகின்றது. சென்ற லோரன்ஸ் சேக்ஸ்பியர் களியாட்டம் (St. Lawrence Shakespeare Festival) இங்குள்ள ஒரு கோடை கால இனிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு யூலை , ஓகஸ்ட் மாதங்களில் இந்த நிகழ்ச்சியின் போது ஆற்றங்கரைப் பகுதியில் ஓர் அழகான வட்ட வெளிக்கள அரங்கில் சுவாரசியமான மேடைத் தயாரிப்புகள் இலகுவில் அனுமதி பெறக்கூடியனவாக தொழில்நுட்பத்துடன் வழங்கப்படும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்ட் வெலிங்டன் தேசிய வரலாற்று ஸ்தலம் (Fort Wellington National Historic Site) மற்றும் வின்ட்மில் போர்க்களம் (Battle of the Windmill) ஆகியன மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். கோடை காலத்தில் போர்வார்டெர்ஸ் நூதனசாலையும் (Forwarders' Museum) பார்வையாளர் தகவல் நிலையமும் பிரெஸ்கொட் நகரம் ஸ்தாபிக்கப்பட்டமை பற்றியும் எமது மூதாதையர்களின் பிரமிக்கத்தக்க மரபுரிமைகளையும் சித்தரித்து நிற்கின்றன.



எமது சமூகத்தின் சில பெரும் வியாபார நிலையங்கள் இவை: கிரிஸ்கா டிரான்ஸ்போர்டேஷன் (Kriska Transportation), டி.எல். கொன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ரூபிங் லிமிற்றட் (D.L. Construction and Roofing Ltd), றிவர்சைட் பொன்டியாக் புயிக் லிமிற்றட் (Riverside Pontiac Buick Ltd) மற்றும் சென்ற லோரன்ஸ் பிரின்டிங் (St. Lawrence Printing) நிலையம் . இந்த பிரெஸ்கொட் (Prescott) நகரம் 401ஆம் மற்றும் 416ஆம் இலக்க பெரும்தெருக்களையும், பிரெஸ்கொட்-ஓக்டென்ஸ்பேர்க் சர்வதேசப் பாலத்தையும் (Prescott-Ogdensburg International Bridge), ஆழ்கடல் பகுதியிலுள்ள பிரெஸ்கொட் துறைமுகத்தையும் (Johnstown Port) அண்மித்து அமைந்திருப்பதால் இந்தப் பிராந்தியத்தில் இது ஒரு சிறந்த போக்குவரத்து மற்றும் விநியோக மைய நிலையமாக விளங்குகின்றது. இந்த நகரம் பிரெஸ்கொட் கைத்தொழில் பேட்டை அமைந்துள்ள இடமாகவும் இருக்கின்றது.

மொத்தச் சனத்தொகை: 3,965 (Statistics Canada 2016 Census)
ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)
யூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)
வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm மழை, 198 cm பனி
தனியொருவர் வருமானம்: \$84,736
சராசரி வீட்டு வருமானம்: \$93,263
சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %
உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 1,050
கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்ளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 1,455
2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$843
சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$203,200



மேலதிகத் தகவல்கள்:

Dana Valentyne,
பிரெஸ்கொட் நகரம்

360 Dibble St., W. P.O. Box 160 Prescott, ON K0E 1T0 Canada
613-925-2812 / dvalentyne@prescott.ca



where lifestyle
grows good business

www.leedsgrenville.com



Leeds & Grenville
IMMIGRATION
PARTNERSHIP

www.NewcomersInfo.ca